

Regd. Office:

Munoth Centre, Suite No. 46 & 47, 3rd Floor, 343, Triplicane High Road, Chennai - 600 005. INDIA Tele: 91-44-28591165, Fax: 91-44-28591188

E-mail: info@munothfinancial.com CIN: L65991TN1990PLC019836

January 30, 2019

M/s. Bombay Stock Exchange Limited, Phiroze Jheejeebhoy Towers, Dalal Street. Mumbai- 400 001

Dear Sir.

Sub: Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 - Notice of Board Meeting to consider and take on record the unaudited financial results for third quarter ended 31/12/2018

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we have published the notice of the board meeting scheduled to be held on 13th February 2019 to consider and take on record the unaudited financial results for third quarter ended 31st December 2018 in one English language national daily and in one daily newspaper published in the language, where the registered office of the company is situated. The copy of the same is enclosed.

Thanking you,

Yours faithfully,

For Munoth Financial Services Limited

A G Nandini Company Secretary



Member of National Stock Exchange Derivatives (INF 230803634)



Member Madras Stock Exchange (INB 040803634)

<sup>●</sup> Portfolio Management Service (INP000000308,

Depository Participant (IN-DP-NSDL-30-97)

<sup>■</sup> SEBI MAPIN No.: 100002089

**ENROLMENT NOTICE** 

After 10 days of the publication of this notice and within three months

there after. I, S.Sundaravalli, D/o

years, permanently residing at No.29, Enfield Avenue, 2nd Street,

Madipakkam, Chennai- 600 091

Intend having my enrolment as an Advocate moved before the bar

council of tamilnadu, bar council

building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication

of this notice and within three

months there after. I, Joseph Nihal

Ravel, S/o. Naveen Ravel, aged

22 years, permanently residing at No.24/4, East Avenue, Greenways

S/o. R.Jayaraman,

before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to

பாஸ்போர்ட் காணவில்லை

இதன் மூலம் பொது மக்களுக்கு

பாஸ்போர்ட்

Z 4435973 சென்னை ரீஜினல்

பாஸ்போர்ட் அதிகாரி அவர்களால்

.6.01.2018 <mark>அன்று வழங்கப்பட்டத</mark>

மேற்படி பாஸ்போர்ட் தொலைந்து

விட்டது. இதை கண்டெடுத்தவர்கள்

P.Jegath Rakshagan Sundeep

கீழ்கண்ட முகவரிக்கு

தெரிவிக்குமாறு கேட்டுக்

நெ. 1, 1வது மெயின் ரோடு

கஸ்தூரிபாய் நகர், அடையார்

பெயர் மாற்றம்

பெரியாழ்வார் தெரு, 2வது சந்து

முகவரியில் வசிக்கும் நான் இனி NANDINI SHANKAR GANESH,

பெயர் மாற்றம்

Aravind

சூளை, சென்னை–600 112, என்ற

முகவரியில் வசிக்கும் நான் இனி Given Name: KHUSHBOO Sur Name: CHITALIA, என்று

Khusboo. A. Chitalia (alias)

பெயர்: Manivannan, பிறந்த தேதி: 12.11.1969, எண்.70/1,முனியப்பன்

தெரு, பெரம்பூர் அஞ்சல், பெரம்பூர்,

் இனி BABU VEERARAGHAVAN

பெயர் மாற்றம்

Sheeba Vaniya Kandiyil, தந்தை

பெயர்: Damodaran, பிறந்த தேதி:

குவார்டெர்ஸ், கேரளா ரோடு,

607 803, என்ற முகவரியில் வசிக்கும்

நான் இனி Sheeba Manoi.

25.05.1972, எண்.29**D**, டைப்

பிளாக் 25, நெய்வேலி

என்று அழைக்கப்படுகிறேன்.

BABU MANIVANNAN

தேதி:

அழைக்கப்படு கிறேன்.

சென்னை -600 011,

MANIVANNAN.

அமைக்கப்படுகிறேன்

Khushboo.A, தந்தை

என்று அழைக்கப்படுகிறேன்.

Iver Nandini Kumar.

lver Nandini Kumai

பிறந்த தேதி

காஞ்சிபுரம்

Chitalia

22.03.1990

Khushboo.A

**சென்னை**-600 020

தெரிவிப்பது

கொள்கிறேல்

Ganesh

30.06.1991

மறைமலை நகர்,

Khusboo.A.

**மாவட்டம் —**603 209.

J.Balasubramainian

the bar council with in ten days.

aged 23

S.Sundaravalli

T.Soundarapandian.

## விழுப்புரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கல்லூரி கட்டிட பணி: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு கல்லூரி கட்டிடங்களை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் ரூ.7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடமும், ரூ.4 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் . கல்வியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு புதிய கட்டிடமும், ரூ.3 மதிப்பில் திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய புதிய கட்டிடமும் கட்டப்பட்டு ഖருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் செய்தார். பார்வையிட்டு ஆய்வு அப்போது பணிகளை விரைந்து முடித்து கட்டிடங்கள<u>ை</u>



கொண்டு பயன்பாட்டுக்கு வா பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போ<u>து</u> வேலூர் பொதுப்பணித்துறை உதவி

செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பொறியாளர் மோகன், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் ரமா, திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் (பொறுப்பு) சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

## क्रीकां प दिएको : ''ரோஸ்வுட்'' நிச்சய வெற்றி

சென்னை, ஜன 30-(வியாழக்கிழமை) கிண்டியில் பந்தயங்கள் நடைபெறுகின்றன. முதல் பந்தயம் பிற்பகல் மணியளவில் 2.45 ஆரம்பமாகும்.

் முக்கிய பந்தயம் 'தி தர்மசேனன் எபிநேசர் கப் (1000 மீட்டர்) தூர ஒட்டமாகும். இப்பந்தயத்தில் . ரோஸ்வுட் எளிதில் வெற்றி பெறும்.

டிப்ஸ் விவரம் வருமாறு:-1–வது ரேஸ் ஸ்பிரிங்க்ளர் –1 ஒயில்டு அட் ஹார்ட்-2 2–வது ரேஸ் பான்டிட்டீஸ்–1 குயின்ஸ் ஹால்–2 3–வது ரேஸ் ராயல் பிரிட்ஜ்–1 சுப்ரீம் ஃப்ராக்ரன்ஸ்-2 4–வது ரேஸ் ராயல் பிளாக்–1 சாய்பியா–2 5–வது ரேஸ் ரோஸ்வுட்-1 குளோரியஸ் லில்லி-2 6–வது ரேஸ் ஜியார்ஜியா–1 குட் ப்ரூட்-2

### நிச்சயவெற்றி: 'ரோஸ்வுட்'

இவ்வொப்பந்தப்புள்ளி அதே தேதியில் பிற்பகல் **3.30 மணிக்கு** திறக்கப்படும்

பணியின் விபரம், தோராய மதிப்பு, முன்வைப்புத் தொகை,

ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாள் : 15.02.2019 அன்று மாலை 3.00 மணி வரை ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாள் : 15.02.2019 அன்று மாலை 3.30 மணிக்கு

தமிழ்நாடு அரசு / **நீர்வள ஆதாரத்துறை** 

பாலாறு வடிநீல வட்டம், சேப்பாக்கம், சென்னை - 600 005.

முத்திரையிடப்பட்ட உறைகள் கொண்ட ஒப்பந்தப்புள்ளிகள் "காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கமுக்குன்றம் வட்டம், வயலூர்

கீராமத்தீல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி" சிறப்பு தலைமைப் பொறியாளர். நீ.ஆ.து. பாலாறு வடிநில வட்டம், சேப்பாக்கம், சென்னை - 5 அவர்களால் **12.02.2019 பிற்பகல் 3.00 மணி வரை** வரவேற்கப்படுகின்றன.

கீடைக்குமிடம் மற்றும் இதா அனைத்து விவாங்கள் "www.tenders.tn.gov.in" என்ற இணையுகளக்கில் கெரிந்த

தமிழ்நாடு அரசு **பொதுப்பணித்துறை** 

கட்டடம் (க&ப) வட்டம், திருநெல்வேலி - 627 002

ஒப்பந்தப்புள்ளி படிவம் - மொத்த ஒப்பந்தம் - முன் தகுதி விண்ணப்பம் (இரு உறை முறை) மற்றும் விலை விகிதம்

குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண்.19/ 2018-19 / நாள்: 28.01.2019

தமிழ்நாடு ஆளுநரின் சார்பாக திருநெல்வேலி, கட்டட (க&ப) வட்டம், பொதுப்பணித்துறை, கணகாணிப்புப் பொறியாளர் அவர்களால் மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் தகுதிவாய்ந்த ஒப்பந்தக்காரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

.....த்த வேலையின் மதிப்பு : ரூ.909.70 இலட்சங்கள். மேலும் விபரங்களுக்கும், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை இலவசமாக பெறவும்

www.tenders.tn.gov.in மற்றும் www.tntenders.gov.in என்ற இணையதளங்களைப் பார்க்கவும். ெ.ம.தொ.கீ/୧୦୦/ஒப்பந்தப்புள்ளு2௦௦ **கண்காணிப்புப் பொறியாளர். பொ.ப.து..கட்டடம் (கஃப) வட்டம், தீருநெல்வே** 

கொள்ளலாம். ஏதேனும் திருத்தங்கள் / மாறுதல்கள் இருப்பின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்

பொத்த தொகை ஒப்பந்த முறை – விலை விகித ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

(இரு உறை ஒப்பந்த வழி முறை)

குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண். 21 PBC / 2018–19 / நாள் : 28.01.2019

கமிமக ஆளுநுக்காகவும் அவரது சார்பாகவும் ககுகியுள்ள வப்பந்கக்காரர்களிடமிருந்து மூழ



திருவள்ளூர் மாவட்டம், ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்க கட்டிட துவக்க விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சங்க தலைவர் விக்ரமராஜா சங்க கொடியினை ஏற்றி வைத்து கல்வெட்டினையும், அலுவலகத்தையும் திறந்து வைத்தார். சங்க நிர்வாகிகள் துளசி, அருள்ராஜ்,ஜெய்பால், நந்தன், நடராஜன் பன்னீர்செல்வம், தேவகனி, முத்து, பாண்டியன், சட்ட ஆலோசகா அன்சா அகமது

## அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பிப்ரவரி 9ந் தேதி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜன. 30– கல்லூரிப் மத்திய தேர்வாணையம் குடிமைப் . பணிகளுக்காக தேர்வை ஆளுமைத் நடத்தும் தன் ன ம் பி க் ை கை யு டன் எதிர்கொள்ளும் வகையில் முதன்மை தேர்வில் தகுதி பெற்ற தமிழ்<u>நா</u>ட்டை சார்ந்த மாணவியர்களுக்கு அளிக்கும் பயிற்சி பொருட்டு அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வு 19.1.2019 மற்றும் 20.1.2019 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 9–ம் தேதி இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி அலுவலர்களையும்

சிறப்பு தலைமைப் பொறியாளர், நீ.ஆ.து.

பாலாறு வடிநில வட்டம், சென்னை – 5.

பேராசிரியர்களையும் குழு அமைக்கப்பட்டு மாதிரி ஆளுமைத் தேர்வும் நடைபெற உள்ளது. 9.2.2019 அன்று நடைபெறும் மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்வதற்கு மூன்று புகைப்படங்களுடன், மத்திய கேர்வாணைக் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப பெயரையும் நகலுடன், தங்களது மற்ற விவரங்களையும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், ்காஞ்சி, பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை, (கிரீன்வேஸ் ரோடு) சென்னை என்ற முகவரியில் பதிவு செய்து விண்ணப்பத்தை செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு மேலும் விவரங்களுக்கு வேண்டிய தொலை பேசி எண்கள் 044-24621909, 044-24621475 விண்ணப்பப் படிவம் பயிற்சி மைய இணையதளத்தில் www.civilservicecoaching. பதிவிறக்கம் செய்து பூர்த்தி அலுவலகத்தில் மேற்குறித்த சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே 19.1.2019 20.1.2019 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்து கொண்ட மாணவ், மாணவியர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

ஆளுமைத்தேர்வுக்கு புதுடெல்லி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ.2 ஆயிரம் பத்து நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடுகளும் இப்பயிற்சி மையத்தால் செய்யப்பட்டு வருகிறது.

IN THE COURT OF SUB JUDGE AT TAMBARAM M.C.O.P.No. 4/2017

Plaintiff/Petitioner Aathikesavan Vs Nandini, S/o.Jothi

No.39, Village Road, Solinganallur, Chennai–119

Respondents/Defendant Take notice that the above case is posted on

12.02.2019 before the Hon'ble Court Sub Court at Tambaram for your appearance, kindly attend the court for the said case on 12.02.2019 at 10.30 a.m. before the Hon'ble above said court Failing which the matter will be heard in your absence set ex-parte.

#### பெயர் மாற்றம் பெயர் மாற்றம் Annapurani, Hajeera Shafi, கணவர் பெயர்

: 31.01.2019 முதல் 14.02.2019 அன்று மாலை 5.45 மணி வரை

## பெயர் மாற்றம்

செ.ம.தொ.இ/606/ஒப்பந்தப்புள்ளி/2019

ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் கிடைக்கப் பெரும் நாள் ஒப்பந்தப்புள்ளி பெறப்படும் நாள்

மொத்த வேலையின் மதிப்பு

மொத்த பணிகள்

பெயர்: Rajan, பிறந்த தேதி: 30.08.1961, **பிளாட் எண்**.201, **M**IG நகர், ஆதனூர், ஸ்ரீபெரும்புதூர் **காஞ்சிபுரம்**–603 202, முகவரியில் வசிக்கும் இனி Annapooranee, என்று அழைக்கப்படுகிறேன்

Annapurani

#### பெயர் மாற்றம் Loka natha Naidu Matchavanaja Srinivasul தந்தை பெயா. Naidu Matcha பிறந்த தேதி:

20.04.1963, பு.எண்.29, ப.எண்.19 தரை தளம், கங்காதீஸ்வரர் அவென்யு கங்காகீஸ்வார் கோயில் கெரு புரசைவாக்கம், சென்னை–600 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Lokanatha Naidu Matcha, என்று அழைக்கப்படுகிறேன். Lokanatha Naidu

Matchavanaja

Majitha Saleem Raja, கணவ பெயர்: Shajahan, பிறந்த தேதி: 05.04.1987, எண்.476, 4வது பிளாக். MMDA காலனி, மதுரவாயல் முகவரியில் வசிக்கும் நான் இனி Majitha Begam Shajahan, என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Majitha Saleem Raja

Mirza Kaleem Baig, பிறந்த தேதி: 15.05.1971, எண்.13/7, நைனியப்பா தெரு, பார்டர் தோட்டம், ாயபேட்டை. சென்னை–600 014 ான்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Hajeera Khanam Khaleelullah Khan, என்று அழைக்கப்படுகிறேன். Haieera Shaf

### பெயர் மாற்றம்

Sheik Mohammad Appas பெயர்: Mohammed தந்தை பிறந்த 12.11.1980. எண்.5/2 மணிகண்டன் <sub>1</sub>வது தெரு, பழைய வண்ணாரபேட்டை, சென்னை–600 021, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Shaik Mohamed Abbas என்று அழைக்கப்படுகிறேன். Sheik Mohammad Appas

### பெயர் மாற்றம்

Sowbharnika Karthikeyan, பிறந்த தேதி 07.03.2003, எண்.9/63, பிளாக் D பிளாட் SF1, அகாஷ் வில்லா, அகாஷ் நகர், கண்டலம், சென்னை-600 122 என்ற முகவரியில் வசிக்கும் எனது மகஎ் இனி Sowbhernika Karthikeyan, என்று அழைக்கப்படுகிறார். Karthikeyan

தந்தை

பெயர் poongodi. கணவர் பிறந்த தேதி 05.01.1974, எண்.1/1, 1வது தளம் முனியப்பா தெரு, திருவல்லிக்கேணி சென்னை–600 005, முகவரியில் வசிக்கும் நான் இனி Sitaraman - Poonkodi, என்று அமைக்கப்படுகிறேன்.

Gowri Shankar - poongodi

### பெயர் மாற்றம்

Nimala Kumari.H பெயர்: Chand Jain, பிறந்த தேதி: 08.11.1968, ⊔**.எண்.**72, **பு,எண்.**33 கிரி ரோடு, <sub>1</sub>வது தெரு, தி.நகர் சென்னை-600 017, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Nirmala.H, என்று அழைக்கப்படுகிறேன்.

### Nirmala Kumari.H

பெயர் மாற்றம் Saraswathy Ashok Kumar. பெயர்: கணவர் Ashok Kumar, பிறந்த தேதி: 01.04.1965, எண்.12/106**A**, குமரன் நகர் 1வது மெயின் ரோடு, ஜவஹர் நகர், **சென்னை**–600 082, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Saraswathi Ashok Kumar, என்று

Saraswathy Ashok Kumar

#### பெயர் மாற்றம் Jagannathan Bharanni, பிறந்த

தேதி 14.05.2008, என்.5/94, ரோடு, செயிண்ட் தாமஸ் மவுண்ட் ிசன்னை – 600 016, என்ற முகவரியி வசிக்கும் எனது மகன் இனி Bharani, ான்று அழைக்கப்படுகிறார்.

தாய்

### பெயர் மாற்றம்

Wheeler Marig தந்தை பெயர் Wheeler. பிறந்த 11.05.1995. எண்.16/19 . தண்டையார் நகர் 2வது தெரு .ண்டையார்பேட்டை, சென்னை 600 081. என்ற முகவரியில் பசிக்கும் நான் இனி WHEELER. அழைக்கப்படுகிறேன்.

Wheeler Mariq Philips

பெயர் மாற்றம் Man Simran Kaur, தந்தை பெயர் Jatinder Singh Anand, பிறந்த தேதி: 03.12.2000. ப.எண்.21. ப.எண்.04 நாமோதரன் தெரு, கோபாலபுரம் சென்னை = 600 086, என்ற ழகவரியில் வசிக்கும் நான் இனி Man Simran Kaur Anand, என்று அமைக்கப்படுகிறேன்

Man Simran Kaur

## **VEHICLE FOR SALE**

ASHOK\_LEY - ALBOSS1112 & **TATAMOTORS - T2518FBTP** Under Hypothecation with M/s.KOTAK MAHINDRA BANK LTD. is under sale in its

"As is where is Condition<sup>s</sup> with RC Book. Interested parties can give their Quotations within 3 days at

KOTAK MAHINDRA BANK LIMITED Old Mahabalipuram Road, ndhanchavadi, Chennai-600096 Contact No: 7338872544

#### பெயர் மாற்றம்

N.Nandan, aged 44 , permanentty residing No.1/1001, Gandhi Street, ani Nagar, Padiyanallur, N.Nandan, J.C.311006–A. சுபேதா .ஜான்போஸ்கோ என்னும் நான் இராணுவத்தில் பணிபுரிகின்றேன் பெயர் மகன்கள் என்னுடைய Chennai– 600 052. Intend having ான்னுடைய இராணுவ ஆவணங்களில் my enrolment as an Advocate moved before the bar council of ராஜ், மைக்கேல் டிசௌசா என்ற tamilnadu, bar council building, high court campus, chennai-600 தவறுதலாக உள்ளது. உண்மையில் அவர்களுடைய பெயர் மகிமை Those who have any valid objections may notify the same to பிரயேல் ஜான்சன், டெனிஸ்ராஜ் மைக்கல் டிசோசா ஆகும் என்பதை the bar council with in ten days. சான்றுறுதி அதிகாரி திரு. L.வீத்தூர் துரைராஜ்,M.A.,M.B.A.,B.L., முகையூ அவர்கள் முன்னிலையில் 28.01.201 After 10 days of the publication அன்று பிரமாண வாக்கு மூலத்தின் of this notice and within three ... மூலம் உறுதியளித்துள்ளேன்.

ஜன்போஸ் கோ ( ARMY)

15.09.17

Road, Kesavaperumal Puram நகை ஏல அறிவிப்பு Chennai-600 028. Intend having my enrolment as an Advocate ஜி.1034. கோவூர் நகர கூட்டுறவு moved before the bar council of கடன் சங்கம் tamilnadu, bar council building கோவூர் அஞ்சல் 600 128. high court campus, chennai-600 பெறுநர் : வி. சுதா க/பெ வேலு Those who have any valid 72. பஜனை கோயில் தெரு பட்டூர். மாங்காடு 600 122. objections may notify the same to the bar council with in ten days. நகைக் வங்கியில் Joseph Nihal Ravel . மே<u>ற்</u>படி அன்று நகைக் கடன் எண். 71478 After 10 days of the publication of கீழ் பொன் ers 71479 & 71480 this notice and within three months there after. I, J.Balasubramainian years, permanently residing at No.51/23, Kannagi Street, Keelperumpakkam, Villupuram—605 602. Intend having my enrolment as an Advocate moved

ஈடுகாட்டிகடனாக முறையே ரூ. 47,500 & 49,000 வாங்கியுள்ளதை தவணைக் காலங்கடந்தும் பைசல் செய்துக் கொள்ளாததால், மேற்படி நகைகள் 02.02.2019 மணியளவில் பிற்பகல் வங்கியின் மேற்படி வங்கியின் அலுவலக கட்டிடத்தில் அரசாங்க ஏற்பளிக்கப் ஏலதாரர் ஜி. ரமேஷ்குமார் அவர்களால் பகிரங்கமாக ஏலம் போடப்படும். ம். மேற்படி சங்கத்திணை ஏலத்தேதிக்குள் அணுகி நகைக் கடனை செய்துக் கொள்ளும்படி பைசல் கடன்தாரருக்கு இதன் தொிவிக்கப்படுகிறது. மூலம் தொிவிக்கப்படுகிறது. மேற்படி விவரங்களுக்கு கூட்டுறவு சங்கத்திணை அணுகவும்.

தமி<u>ழ்</u>நாடு கூட்டுறவு . வேளாண்மை (ம) ஊரக வளர்ச்சி தர்மபுரி மண்டல அலுவலகம்**.** 

171. நேதாஜி பை பாஸ் ரோடு. கர்மபுரி636 701. பெறுநர் :

எம். வடிவேல் த/பெ முனியப்பன் நெ.59/32. பிடமனோி ரோடு கர்மபரி 636 701. பேற்படி நகைக் ஹ்படி வங்கியில் மேற்படி 22.08.17

கடன் அன்று ' நகைக் ் கீழ் பொன் நகைகளை ஈடுகாட்டிகடனாக ரு. 1,00,000 வாங்கியுள்ளதை துவணைக் காலங்கடந்தும் பைசல் செய்துக் கொள்ளாததால், மேற்படி 11.02.2019 நகைகள் மணியளவில் வங்கியின் மேற்படி வங்கியின் அலுவலக கட்டிடத்தில் அரசாங்க ஏற்பளிக்கப் பெற்ற ஏலதாரர் ஜி. ரமேஷ்குமார் அவர்களால் பகிரங்கமாக போடப்படும்**.** ப. சங்கத்திணை ஏலத்தேதிக்குள் நோில் அணுகி நகைக் கடனை பைசல் செய்துக் கொள்ளும்படி நகைக் கடன்தாரருக்கு இதன் மூலம் தொிவிக்கப்படுகிறது. இடமேற்படி விவரங்களுக்கு கூட்டுறவு வங்கியை அணுகவும்.

### பெயர் மாற்றம்

Mohammed Arif - Mohammed Ha neefa. Mohammed Arif, பிறந்த தேதி 15.04.1977, ப.எண்.3/2, பு.எண்.5/2 முக்தாருநிஸ்ஸா பேகம் தெரு 2வது சந்து, அண்ணாசாலை, சென்னை–600 oo2, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Mohammed Haneefa, என்று அமைக்கப்படுகி ோன்.

Mohammed Arif - Mohammed

#### பெயர் மாற்றம் பெயர் மாற்றம் BABU MANIVANNAN, தந்தை

Raquael Moses, கணவர் பெயர் Raquael Moses பிறக்க கேகி 25.12.1974, எண்.30/82, பல்லாப் கொரு, அகரம், சென்னை-600 082 ான்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Raquael Christerbel Moses என்று அழைக்கப்படுகிறேன்.

Raquael Moses

## பெயர் மாற்றம்

Rhagila. தந்தை Shathakkathulla, பிறந்த 600 070, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Rahila, என்று அழைக்கப்படுகிறேன்.

Rhagila

#### பெயர் மாற்றம் Bharath Kui Bharth Kumar

பெயர்: Chain Raj, கேகி: 09.05.1983 நெ.29, ஜிந்தா சாகிட் கொண்டித்தோப்பு, சென்னை-600 001, முகவரியில் வசிக்கும் நான் இனி BHARAT KUMAR என்று அழைக்கப்படு கிறேன். Bharath Kumar C (Alias)

#### Bharth Kumar பெயர் மாற்றம்

Dinesh Kumar (Hindu), தந்தை பெயர்: Gunasekar பிறந்த தேதி 19.06.1990, எண்.3, D. No.F/4 அனன்யா என்கிளேவ், 1வது தளம் சர்ச் தெரு, காயத்ரி நகர், அயபாக்கம் சென்னை–600 077, என்ற முகவரியில் வசிக்கும் நான் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்க்கு மாறியதால் இனி Irfan (Islam), என்ற அழைக்கப்படுகிறேன்.

#### பெயர் மாற்றம்

மெர்லின் எஸ்தர் ஆரோக்கியராஜ், பெயர்: Arokiyaraj, பிறந்த தேதி: 22.04.1997, எண்.65/6, O-பிளாக். எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கம் முகவரியில் வசிக்கும் நான் அனீஸ் பாத்திமா அசேன், அழைக்கப் படுகிறேன்

### பெயர் மாற்றம்

Jude Anthony Fernandez தந்தை பெயர் Fernandez, கேகி பிறந்த எண். 49/49Å, 11.09.1976, முருகன் நகர் கன்னூர், வில்லிவாக்கம் ொயில்வே கேட் கொளத்தூர், திருவள்ளூர், சென்னை நான் இனி JUDE FERNANDEZ, ன்று அழைக்கப்படுகிறேன்

Jude Anthony Fernandez

#### அறிவிப்ப

எனக்கு சொந்தமான சொத்து சம்மந்தப்பட்ட என் தந்தை பெயரில் ள்ள விழுப்புரம் கண்டமங்கலம் சார்பதிவகத்துக்குட்பட்ட 12.07.199 தேதியிட்ட 629/1995 மற்றும் 16.10.1995 தேதியிட்ட 911/1995 என்ற . நை கொண்ட ஆவணங்கள் கடந்த 06.10.2018ந் தேதி விழுப்புரம் பாண்டி ரோட்டில் உள்ள ICICI வங்கி எதிரில் உள்ள ஜொரக்ஸ் கடைக்டி வந்தபோது காணாமல் போய்விட்டது. அதனை கண்டெடுத்தவர்கள் ட்டனடியாக காவல் நிலையத்திலோ அல்லது என்னிடத்திலே ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நெ. 9, மாரியம்மன் கோவில் தெரு, 



### அல் அமீன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் லிட்.

சிறப்புப் பேரவைக் கூட்ட அறிவிப்பு

சங்கத்தின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பது தொடர்பாக. சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் 06.02.2019 அன்று மாலை 5.00 மணியளவில் துணை இயக்குநர் (தொ.கூ) கிண்டி, சென்னை – 32 அவர்களின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உறுப்பினாகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செயலர்

அல் அமீன் ஆட்டோ ஓட்டுநா்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் லிட்.



CIN: L65991TN1990PLC019836 **NOTICE** Pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held at Chennai on Wednesday, the 13th February 2019 to consider, approve and take on record the Unaudited Financial Results of the

Company for the third quarter ended 31st December 2018 Investors may also refer to the websites: www.munothfinancial.com www.bseindia.com. For Munoth Financial Services Limited

Jaswant Munoth

## பங்கு பத்திரம் காணவில்லை

திருவல்லிக்கேணி எண்.34/2B, M.J.B. தெருவி வசித்து வரும் திரு. ராஜகோபாலனின் மகன் R. மகாலிங்கம் ஆகிய நான் கொடுக்கும் அறிவிப்பு வருமாறு 5175211 சான்றிதழ் எண் உள்ள டிஸ்டின்க்டிவ் எண்கள் 900355321 முதல் 900361190 வரையிலான தலா ரு.1— முகமதிப்பிற்கான 5870 ஈக்விட்டி பங்குகள் HLL 2804661 என்ற ஃபோலியா எண்ணின் கீழ் திரு. T.N.ராஜகோபாலன் மற்றும் பிரேமாவதி அவர்களின் பெயரில் இருக்கின்றன. மேற்படி சான்றிதழை தவற விட்டுவிட்டோம்.

இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் கம்பெனியின் பதிவு பெற்ற நிறுவனம் கார்வி ஃபின்டெக் பிரைவேட் லிமிடெட் நானக்ரம்குடா செரிலிங்கம்பள்ளி, ஐதராபாத்–50032, தெலுங்கானாவில் உள்ளது.

மேலும் மேற்படி பங்குகளை பொருத்து நகல் பங்கு சான்றிதழும் மேலும் அதனை எனது தந்தை பெயரிலிருந்து அவரது வாரிசுகளின் பெயருக்கு மாற்றம் செய்ய கோரியும் விண்ணப்பித்துள்ளோம். இதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் இந்த அறிவிப்பு கண்ட 2 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். இல்லையெனில் மேற்படி பங்குகள் மேற்படி நிறுவனத்தால் எங்கள் பெருக்கு மாற்றி வழங்கப்படும்.

### **PUBLIC NOTICE**

My clients Mr. 1) Mrs.Muktha Bal residing at #968, Naulani Road. Kapaa, Hawaii - 96746, United States of America 2) Mrs.Geetha Kapaa, Hawaii - 96746, United States of America 2) Mrs Geetha Nair residing at Amberwood Crescent, Ottawa Ontario K2E 7H8, Canada presently residing at No 13, | Cross Road, D Costa Layout, Cooks Town, Bangalore -560 004, 3) Mr. Asa Prashanth Adinarayanan, residing at 9921, Bend Court, Fort Worth, Texas -76177, United States of America and 4) Mr.David Sathish Adinarayanan residing at 4225 Orr Avenue Warren, Michigan, United States of America are the joint owners of Punjai Agricultural land measuring 5 Acres in Pudupakkam Village, Chengalpet Taluk, Konshausen District Towlingh (Sanchausen District Towlingh) Kancheepuram District, Tamilnadu comprised in Survey No.5/7
The above mentioned property belonged to Mr. Samuel Pondepaddi
Adinarayanan i.e. father of the first and second named of my clients and paternal grandfather of I the third and fourth named o

clients and paternal grandiather of the third and fourth named o my clients he having purchased the same under a Deed of Sale dated 04.12.1943 registered as document No.2692 of 1943 in the office of the Sub-Registrar, Tiruporur.

My clients state that the original Sale deed dated 04.12.1943 registered as document No.2692 of 1943 in the office of the office of the Sub-Registrar, Tiruporur and the original Letters of

office of the Sub- Registrar, Tiruporur and the original Letters of Administration with the will annexed granted by the Honble High Court of Judicature at Madras dated 15.06.1989 in O.P.No.203 of 1988 in respect of the Last Will and Testament dated 17.09.1977 executed by Mr. Samuel Pondepaddi Adinarayanan has been misplaced or lost and inspite of due and diligent search the above mentioned documents could not be traced. It is requested that if any person has found or henceforth finds the said documents, he/ she/ they may kindly hand over the same to the undersigned Any person/s having any claim over the property or claiming to have custody of the said original documents are hereby called upon to lodge his/her/their claim by writing to me within SEVEN DAYS from the date of this publication, failing which it will be conclusively presumed that there are no claims, charges demands or other encumbrance whatsoever over the said property. T.V.SEKAR, Roll No.143/1980

Roll No 143/1980 Advocate
New No.11, (Old No.6)
10 5th Cross Street , C.I. T. Colony Mylapore,
Chennai-600 004 Cell:9381059010

#### படிவம் ஏ பொது அறிவிப்பு

(இந்திய நொடித்தல் மற்றும் திவால் வாரிய (தன்னிச்சையாக கலைத்தல் நடைமுறை) விதிகள் 2017, விதி 14-ன் கீழ்)

### அரிஸ்டோ பைனான்ஸ் அன்ட இன்வெஸ்டமெண்ட்ஸ் லிமிடைட் பங்குதாரர்களின் கவனத்திற்கு

I	தொடர்புடைய விவரங்கள்				
	1	கார்ப்பரேட் நபர் பெயர்	அரிஸ்டோ பைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட்		
	2	கார்ப்பரேட் நபர் துவக்கத் தேதி	24/6/1994		
	3	எந்த அதிகாரத்தின் கீழ் கார்ப்பரேட் நபர் துவக்கம்/பதிவு	கம்பெனிகள் பதிவாளர், சென்னை		
	4	கார்ப்பரேட் அடையாள எண்/ கார்ப்பரேட் நபரின் வரம்பிற்குட்பட்ட அடையாள எண்.	U65993TN1994PLC027867		
	5	கார்ப்பரேட் நபரின் அலுவலக பதிவு முகவரி மற்றும் முதன்மை அலுவலகம் (வேறு ஏதேனும் இருப்பின்	எண்.65, GNT சாலை, கணக்கன்சத்திரம், சென்னை, தமிழ்நாடு - 600 110		
	6	கார்ப்பரேட் நபரின் கலைப்பு துவக்க தேதி	23.01.2019		
	7	கலைப்பாளர் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் பதிவு எண்.	ஜெய <b>ஞ் 5. அய்யர்</b> புதிய என்.10, பழைய என்.41, கிருபாசங்கரி தெரு, மேற்கு மாம்பலம், சௌனை - 600 033 தொலைபேசி : 9840908393 மின்னஞ்சல் : jayashree2505@gmail.com IP REGISTRATION NUMBER: IBBI/IPA-002/IP/N00761/2018-19/12211		

கடைசி தேதி மெசர்ஸ் அரிஸ்டோ பைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் தன்னிச்சையாவ கலைப்பை 23.01.2019 அன்று துவக்கியுள்ளது என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. மெசர்ஸ் அரிஸ்டோ பைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட்டின் பங்குதாரர்க தங்களது கோரிக்கையை ஆதாரத்துடன் 21.02.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவே வரிசை எண். 7-க்கு எதிரே கொடுக்கப்பட்டுள்ள கலைப்பாளரின் முகவரியில் சமாப்பிக்குமாற

8 கோரிக்கைகள் சமர்ப்பிக்க

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிதி கடன் வழங்கியவர்கள் தங்கள் ஆதாரங்களுடன் கோரிக்கைகளை மின்னணு மூலம் மட்டுமே சமாப்பிக்க வேண்டும். இதர பங்குதாராகள் அனைவரும் தங்களது ஆதாரங்களை நேரடியாகவோ தபால் மூலமாகவோ அல்லது மின்னணு மூலமாகவோ சமாப்பிக்கலாம்

கையளுக் S. அய்ய தேதி: 28.01.2019

தவறான சான்றுகளை சமா்ப்பித்தால் அபராதம் விதிக்கப்படும்.

கிராமம், திருக்கழுக்குன்றம், நெல்வாய் மானாமதி – 603 நான ஜ∞..... SYED SARDHAR,

HAIJIRA AMMALLE, தந்தை பெயர்: Nathar Sahib, பிறந்த தேதி:

Sheeba Vaniya Kandiyil

பெயர் மாற்றம்

பு.எண். 35, தைக்கல் தெரு, Neravy, காரைக்கால் – 609604. முகவரியில் வசிக்கும் HAJIRAMMAL, என்று அழைக்கப்படுகிறேன். HAIJIRA AMMALLE

> பெயர் மாற்றம் Khaja Abdul Mohamathi

கணவர் பெயர்: ராய் மானாமதி – 603 என்ற முகவரியில் வசிக்கும் இனி MOHAMMATHI Khaja Abdul Mohamathi

Dinesh Kumar (Hind

மெர்லின் எஸ்தர் ஆரோக்கியராஜ்

## India accounts for 60% of total leprosy cases worldwide

Despite it being officially declared that leprosy is no longer a public health diagnosis and treatment. cure by killing the bacteria. problem way back in Leprosy affects the skin, 2005, India is still home to respiratory tract and 60% of the global burden nerves, thereby causing of leprosy according to the deformities in its severe cases have considerably estimates of World Health forms. This often leads Organisation (WHO).

G, Consultant Family them from reaching out Physician, Westminster to appropriate treatment. Healthcare, "Unfortunately, the rest of the world. This could be because leprosy through nasal and upper respiratory tract discharge."

We are likely to find more cases in the lower socio - economic strata and those residing in overcrowded slums with poor hygiene and sanitation. Nevertheless, it is only a mildly contagious condition, and doesn't spread through contact with the skin. Lack of adequate awareness about leprosy among common people is another reason why India suffers more from the burden. Early

Chennai, Jan 30: symptoms of leprosy hardly get detected thereby leading to late initiation of to social stigma against Dr Shirley Andrew the patients that prevent

Although patients India suffers the most may get carried away from leprosy compared to or misguided to opt for alternative forms of treatment for leprosy, is a bacterial disease that one must know that no spreads to close contacts alternative treatment can cure them of the condition. These therapies can only provide temporary relief from certain symptoms. Only multi-drug therapy that includes antibiotics to

#### CHANGE NAME

I, SANAULLA SYED YUSUF S/o. SYED YUSUF, residing at Door No. 858, Anna Nagar, Avoor Village & Post, Kilpennathur Taluk, Tiruvannamalai District of TN, Pin: 606 755, declare that change my name from my old name SANAULLA SYED YOUSUFF to my new name SANAULLA SYED YUSUF if any one got objection on this same they may raise their objection by letter.

SANAULLA SYED YUSUF

fight the leprosy causing bacteria can provide complete and permanent

India may not be completely free of leprosy, but reporting of new increased due to campaigns such as National leprosy elimination program. This being said, care providers should be more proactive and ensure that the treatment reaches the patients before they reach out for the treatment. This will certainly reduce the burden of existing patients with the condition that

#### Certificate Lost

need treatment.

It is Notified for the information that my Original of CBSC 10th Mark Sheet Secondary Examination of year 2014 and Roll No.4115462 issued by CBSE has been actually Lost. Name of the Candidate S.Aarthi. Full address: S.AARTHI,

No.5/B, Viravan Kulam Street, Chittu Orgadam Ambattur, Chennai -600 053. Mobile: 9677227030

#### SHARE CERTIFICATE LOST

I, K Thirupathaiah, son of late K Venkataraman, aged about 82 years, residing at No.150 (Old No.85), Iyya Mudali Street, Chintadripet, Chennai - 600002, do hereby solemnly affirm and state as follows.

Sr No.	Folio No.	Certificate No.	Distinct	ive No.	No. of Shares
NO.			From	То	
1	354784	125085-125089	7479867	7480285	419
		18957-18958	1181929	1182128	200
		197798	13607423	13608103	681
		202758	20495091	20495840	750
l	1	221794	29718138	29719637	1500
		74950-74951	3958398	3958597	200
f The	Lakshmi Vila	s Bank Limited ha	ving its register	ed office at S	alem Road Kathana

or the Lanshill viras batik Limited naving its registered office at Salem Road, Kathaparai, Karur - 639006. When I got a letter dated 28.12.2018 from the afore said company for production of the said share certificate I made intensive search from my aforesaid office for the original certificate they are non traceable.

Shri K Thirupathaiah New No.150 (Old No.85) Iyya Mudali Street, Chintadripet, Chennai - 600002

### REPCO BANK 0

CHENNAI CORPORATE BRANCH: No.18, C.P.Ramasamy Road, Alwarpet, Chennai-600018 Ph: 044-24996161 **POSSESSION NOTICE** 

Whereas, the undersigned being the Authorised Officer of The Repatriates Cooperative Finance and Development Bank Limited (Repco Bank), under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under Section 13(12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a **demand notice dated 21.03.2018** calling upon the borrower/mortgagor/guarantor below mentioned, 1. M/s. Evocon Private Limited, No.6, Vaidyaraman Street, T. Nagar, Chennai-600017. Also having address at M/s. Evocon Private Limited, M/s. VIP Housing and Properties, No.14 & 16, Raman Street, 4th Floor, (Above ICICI Bank, North Boag Road), T. Nagar, Chennal-600 017. 2. Sri.SCP. Dhanapal, Director, M/s. Evocon Private Limited, M/s. VIP Housing and Properties, having address at No.6, Vaidyaraman Street, T.Nagar, Chennai-600017. Also having address at M/s. VIP Housing and Properties, No.14 & 16, Raman Street, 4th Floor, (Above ICICI Bank, North Boag Road) T. Nagar, Chennai-600017. Residing at 141, S.N. Lakshmi Sri Street, Janaki Nagar, Valasaravakkam, Chennai-1. Nagar, Chemial-Goody 7. Residing at 141, S.N. Lakshini Sh Siteet, Jariaki Nagar, Valasaravakkam, Chemial-600087. 3. Sri.K.Raja, S/o. Kandasamy, No.1/63, Mariamman Nagar, Thennangudipalayam, Attur, Salem-636108. 4. Smt.A.Sasikala, W/o.Anbalagan, No.146, Ward 2, Rajaveedhi 2nd Street, Arattavadi Post, Tiruvannamalai-606709. 5. Sri.D.Thambidurai, S/o.Duraisamy, No.73, Ward 1, School Street, Thenkarumbalur Village & Post, Thandrampattu Taluk, Thiruvannamalai-606753. 6. Sri.Sema Narayanan, S/o.Sema, Old No.165, New No.137, Kakkan Colony, Nungambakkam, Chennai-600034. 7. Sri. J. Kishore, S/o.S.Janakiraman, No.6, Ayyavu Colony, Krishnaveni Ammal Street, Aminjikarai, Chennai-600029. Also at No.20, Ranga Road, Ranga Lane, Mylapore, Chennai-600004. **8. Sri. K. Mahalingam**, S/o. Kuppusamy, No.898-7, D-37, Selva Nagar, Salem-636014. **9. Smt. D. Uma,** W/o.SCP. Dhanapal, No.141, S.N. Lakshmi Sri Street, Janaki Nagar, Valasaravakam, Chennai-600087 to repay the amount mentioned in the Notice being Rs.11,75,47,448/- (Rupees Eleven Crore Seventy Five Lakh Forty Seven Thousand Four Hundred and Forty Eight only) as

The borrowers having failed to repay the amount, notice is hereby given to the borrower/ mortgagor/ guarantor and the public in general that **the undersigned has taken possession of the properties described herein below** in exercise of powers conferred on him under Section 13(4) of the said Act read with Rule 3 of the said rules on 24.01.2019

on 28.02.2018 with further interest thereon, within 60 days from the date of receipt of the said notice

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets The borrowers/ mortgagor/ guarantor in particular and the public in general are hereby cautioned not to deal

with the properties and any dealings with the properties will be subject to the charge of the REPCO Bank Limited, Chennai Corporate Branch for an amount of Rs.13,57,22,557/- as on 31.12.2018 with further

### **DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTIES**

### 1. Property belonging to Sri. SCP. Dhanapal and Sri. K. Raja.

All that piece and parcel of the property vacant land measuring to an extent of 36590 Sq. feet (3399.30 Sq. mt) comprised in Old Survey No.351, as per Town Survey land register Present T.S.No.2/1, Old T.S.No.32, Ward AA, Block-62, Annadhanapatti Village, within the limit of Salem Corporation and Bounded on the: North by: Sangagiri Main Road, South by: Property belongs to Rajan, East by: Property belongs to Rajan and West by: 6 feet common passage. Situated within the Registration District of Salem East and Sub Registration District of Thathakapatti. This property situated in W-H, B-10, T.S.No.32/1 (Sangagiri Main Road)

2. Property belonging to Smt. A. Sasikala, Sri. D. Thambidurai, Sri. Sema Naravanan.

All that piece and parcel of undivided Share of lands measuring to an extent of 9255 Sq. ft., out of the total extent of 1.10 Acres (0.44.5 Hectares which is inclusive of 450 Sq. mt., of land gifted for Open Space Reservation) together with Flats bearing Nos. 4A-10, 4A-11, 4A-9, 4B-1, 4B-3, 4B-4, 4B-7, 4B-8, 3A-11, 4A-2 2A-4. 2A-5. 3B-7. 1A-9 and 3B-4 comprised in "Space Aura" and comprised in Survey Nos.226/1A1, 1B1 1C1, 1D1, 227/2 and 228/1A, 1B, 1C, 1D, 1E and 1 F at Navalur Village Thirupporur Panchayat, Chengalpattu Taluk, Kancheepuram District and bounded on the: North by: Property comprised in S.Nos.227 and 229, South by: Property comprised in S.Nos.228/2, 226/1E and 225, East by: Property comprised in S.Nos.228/1G, 228/2 and 226/E and West by: Navalur Colony Salai Cement Road Situated within the Registration District of Chengalpattu and Sub Registration District of Thiruporur.

3. Property belonging to M/s. Evocon Private Limited Sri. SCP. Dhanapal and Sri. K. Raja.

Schedule - A: All that piece and parcel of land and building at "Ravindranath Tagore Street, measuring an extent of 66 Cents and 92 Sq. ft., (2710 Sq. meter) or thereabouts out of the total extent of 85 Cents (43 Cents + 42 Cents) excluding the land area gifted to the Corporation of Coimbatore for Open Space Reservation (OSR) and Scheme Road as per planning permission for construction of apartments approved vide DTCP Approval No.211/2012 vide their file No.14180/12/PA1 dated 12.10.2012 issued by Town and Country Planning authority, comprised in S.F.Nos.397/2B, 2C and 397/4A1, 397/4A2, T.S.Nos.55/2 and 55/1, Ward No.22, Block No.20, within the Coimbatore Corporation Limits, Ganapathy Village, Coimbatore North Taluk, Coimbatore District and bounded on the North by: East - West Ravindranath Tagore Street and OSR Land, South by: Land in S.F.No.397/4 Part, East by: Lands in S.F.No.396, West by: Lands in S.F.No.397/2B Part Scheme Road and OSR Land. Within the above, From the North Eastern corner towards West: 58.75 Mt (193 Feet), From their towards South: 34.78 Mt (114 Feet), From their towards West: 6.36 Mt (21 Feet), From their towards South: 10.60 Mt (35 Feet), From their towards East; 64.60 Mt (212 feet), From their towards North 44.20 Mt (145 Feet) Lying within the Registration District of Coimbatore and Sub-Registration District of

Schedule B: An undivided share of 7132.61 Sq. ft., of land in and over the, A Schedule property together with 16 residential flats thereon in the project developed as "SILICON SHELTERES" mortgaged with REPCO Bank as per the below list

S.No.	Flat No.	Saleable Area	UDS Area
1.	1C2	1138	439.14
2.	2C2	1138	439.14
3.	3A3	1117	430.86
4.	3B2	1156	445.85
5.	3C1	1221	471.00
6.	4A1	1277	492.79
7.	4A2	1110	428.17
8.	4A3	1117	430.86
9.	4A4	1073	413.86
10.	4A5	1151	444.05
11.	4A6	1243	479.32
12.	4B2	1156	445.85
13.	4B3	1180	455.32
14.	4C1	1221	471.00
15.	4C2	1138	439.14
16.	4C3	1053	406.26
	Total	18489	7132.61

Authorised Officer (SARFAESI Act 2002)

### **NAME CHANGE**

. GAGAN JAIN, GAGAN G JAIN & GAGAN JAIN GOUTAM KUMAR JAIN, GOUTAM KUMAR JAIN PUKHRAJ JAIN, born on 21st November 1997 residing at 47/22 Medavakkam Tank Road, Ayanavaram, Chennai - 600 012. shall henceforth be

known as GAGAN JAIN.

I V.Arumugam S/o Vedachalam (Late) residing @ Old no .6 NewNo : 11 Arunachalam street, Chepauk, Chennai - 600 005 My Land document TNHB Sholinganallur, Neelangarai Sub registrar, Document no. 4505 /2007 Lost Near Star theatre. I Kindly request that any one who finds the document please inform to the above address (or) Phone no : 044 28522393. **V.Arumugam** 

# MUNOTH FINANCIAL SERVICES LIMITED Regd. Office: Suite No. 46&47 "MUNOTH CENTRE", 343, Triplicane High Road, 3rd Floor, Chennai 600 005. CIN: L65991TN1990PLC019836

GAGAN G JAIN

**NOTICE** 

Pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held at Chennai on Wednesday, the 13th February 2019 to consider, approve and take on record the Unaudited Financial Results of the Company for the third quarter ended 31st December 2018.

Investors may also refer to the websites: www.munothfinancial.com, www.bseindia.com

For Munoth Financial Services Limited

Jaswant Munoth Place: Chennai Date: 28.01.2019 Managing Director

#### **PUBLIC NOTICE**

My clients, Mr.Jude Jones and Mrs.C.Helan are the absolute owners of the property being the land and building, land of an extent of 1060 sq.ft., comprised in Old Paimash No.531, T.S.No.73/1, as per patta T.S.No.73/27, Block No.14 of Puliyur Village bearing per patta T.S.No.73/27, Block No.14 of Puliyur Village bearing Door No.21, Inbarajapuram 1st Street, Choolaimedu, Chennai. One of the Original Parent document namely Settlement Deed bearing Doc.No.3913/89, Mortgage Deed bearing Doc. No.439/95 and the Receipt dated 25.02.1997 (Doc.No.552/97) were misplaced by the predecessor in title. The said property is in the possession of my clients and it is absolutely free from any encumbrance whatsoever. Any person having custody of the said original document or has any claim or interest over the said property, he/she is requested to forward their claims along with the relevant documents to me within 10 days of this Public Notice. If I do not receive any claim from any person within 10 days, it will be strictly presumed that this property is absolutely free from any claim or encumbrance and no one has any claim over this property. ŢŢŲŢĦĮ

No.4A, Chelliamman Nagar Extn, Nerkundrum, Chennai - 107. Cell No. 9841163709

#### **PUBLIC NOTICE**

This Notice is hereby given to the Public that the original Sale deed dated 08.09.2006 executed by Mr.K.B.Edison, Power of Attorney Agent of Maranatha Full Gospel Association in favour of Mr.Elias A.Nalli vide Doc.No.2211/2006 registered before the of Mr.Elias A.Naiii vide Doc.No.2211/2006 registered before the SRO, Periamet, Chennai and the original Construction Agreement pertaining to the Schedule menthioned property has been lost/misplaced by Mr.Prakash Babu Chintha, S/o Mr.Prakash Rao, authorized person of our client Mrs. Esther Rani Naiii at Vanagaram, Chennai - 600095 on 10.01.2019. If any person got the same they are hereby called upon to handover the above original documents to us in the below mentioned address within 15 days from the date of this notice, failing which claims if any shall be deemed to have been waived and / or abandoned.

been waived and / or abandoned.
All that piece arid parcel of land and building situated at Flat No.D3, 3rd Floor, Maranatha Towers, 983 sq. ft. of building and 450 sq. ft. of undivide. share of land, Old Door No.6, New Door No.254, Kilpauk Garden Road, Chennai - 600010 comprised in R.S. no.133/11 (Old No.133), O.S. No.42, 43 and 33, C.C. No.2796 of Egmore Village, Egmore-Nungambakkam Taluk, Chennai District

#### N.KUMAR RAJAN

F-1, 1st Floor, Plot No.2, 83rd Street, 13th sector, K.K.Nagar, Chennai - 600 078, Ph.No.044-23661112

### **PUBLIC NOTICE**

My client Mrs.T.A.ISAIMATHI, wife of Mr.Chandramohan, residing at No.21/44, 2nd Floor, Mahalakshmi Street, T.Nagar, Chennal 600 017, is one of the owner of the property of land bearing Old Door No.121, New Door No.221, B-2 Division, New Town @ Gandhi Nagar Haji Abdul Samad Sahib Street, Vaniyambadi Town, Vaniyambadi Taluk, Vellore District, Ward No.G, Block No.12, Old T.S.No.308, New T.S.No.12, land measuring an extent NO.12, Old 1.5. No. 308, New 1.5. No.12, land measuring an extent of 2160 sq.ft. and the property has been purchased by my client's father T.A. Arumugam by Sale Deed document No.1645/1965, registered in the office of the Sub Registrar, Vaniyambadi. Subsequently my client's father T.A. Arumugam died intestate on 05.06.2000 leaving behind my client as one of his legal heirs to

succeed the above described property.

My client state that she lost the above mentioned original document and it is not traceable. If anybody is having the above mentioned document or having any claim over the above nentioned property they are requested to submit their claim i writing to me within a period of 7 days. If no claim is received within 7 days, then it will be presumed that there is no claim from

ADVOCATE 21/3, Govindarajapuram 2nd Street, Adyar, Chennai - 600 020.

### **PUBLICATION**

My Client MR.Y.CHANDRASEKAR REDDY, Son of Mr.Y.Krishna Reddy presently resident of Plot No.985, SB Prime Rose, Flat Reddy presently resident of Plot No.985, SB Prime Rose, Flat No-F2, H Block, 24th Street, Annanagar West, Chennai - 600 040. Permanent resident of Y.CHANDRASEKARA REDDY, son of Krishna Reddy, Hindu aged 65 years residing at Kanaparthipadu Village, Nellore, Andhra Pradesh, (ID: PAN No. AHQPC4944G), Mobile: 09440275906) properties being Vacant Agricultural Land, Comprised in Survey Nos.66/3 (75 Cents), 244/1 (56 Cents), 68/1 (68 Cents), 77 (60 Cents), 238/3 (17 Cents), 5/2C(31 Cents), 5/2D (13 Cents),6/38( 14Cents),174/2 (9 Cents), 237/2 (13 Cents), 249/2 (41 Cents), 207/3A( 3 Cents),207/3C( 21 Cents), 6/4 (37 Cents) totally measuring an extent Acre 4.58 Cents, situated at No.98, Katrambakkam Village, Sriperumbudur Taluk, Kancheepuram District, he having purchased the properties under situated at No.98, Katrambakkam Village, Shperumbudur laluk, Kancheepuram District, he having purchased the properties under sale deed dated 19th July 2005 duly registered as Document No.5399 of 2005 in the office of the Sub Registrar, Sriperumbudur. Mr.Ganeshan and 13 Others their represented by power Agent Mr.Y.Balakrishna Reddy.

My client has misplaced the original sale deed dated 19th July 2005 duly registered as Document No.5399 of 2005 in the office of the Sub Registrar, Sriperumbudur.

the Sub Registrar, Sriperumbudur.

Persons having any objection in relation to the above may forward their claim with supporting document to me within one week from this date failing which it shall be concluded that no claim or encumbrance subsist over the said properties.

### G.BOOBALAN.

No.28/97, First Street, Periyar Colony, Aminjikarai, Chennai - 600029. Ph: 9600014401

### **PUBLIC NOTICE**

This is to inform the general public that my client P.J.Ramamurthy his son Mr.P.R. Rangaraju and his daughter in law Mrs.R. Swarna Rangaraju, are the joint owners in respect of properties comprised in various numbers situated at Podavur Village. Sriperumbudui taluk, Kancheepuram District, having acquired the same in and by a deed of sale vide Document No.3139 of 2001 on the file of the Sub Registrar, Sriperumbudur and has been in possession and enjoyment of the same since then. It is informed that Mrs.R. Swarna Rangaraju has released her 1/3rd share in the said property to and in favour of Mr.P.J.Ramamurthy and P.R.Rangaraju vide Settlement Deed Document No. 9321 of 2007 on the file of the Sub Registrar, Sriperumbudur Taluk, Kancheepuram District. It is informed that my client Mr.P.J.Ramamurthy has lost the original

and certified copy of the Sale Deed Document No.3139 of 2001 on the file of the Sub Registrar, Sriperumbudur, Kancheepuran District, while he was travelling in an autorickshaw at 8th Avenue, Ashok Nagar, Chennai 600033 (near Mantoppu Colony). The same could not be traced by him inspite of diligent search. My client states that he has not created any encumbrance, charge of mortgage on the said property. Anyone having any interest or claim on the same, or in possession of the said document, is hereby called upon to file their objections with documentary proof to the undersigned within TEN days from this date, failing which it will be presumed that the above said original document is/ are lost Finder is requested to hand over the same either to me at the below mentioned address (or) to my client at No.22/3, || Floor, 8th Avenue, Ashok Nagar, Chennai 600033. Finder will be rewarded

Advocate & Notary Public Egmore Bar Association

### **GYAN DEVELOPERS & BUILDERS LTD**

Registered Office: "Gyan Kiran" 6, Hanumantha Rao Street, North Usman Road,

T.nagar, Chennai - 600 017 CIN: L70101TN1992PLC022624 GSTIN: 33AAACG2558G1ZW

#### **UN-AUDITED FINANCIAL RESULT FOR THE QUARTER ENDING 31.12.2018**

3 Months Corresponding

(IN RS. THOUSANDS)

l			3 Months	Corresponding			Corresponding	
l			ended	3 months	6 months	Current	period 9	Previous
l		Particulars	01.10.2018 to	ended	ended	period 9	Months ended	year ended
l			31.12.2018 Un-Audited	01.10.2017 to	01.04.2018 to 30.09.2018	Months ended 01.04.2018 to	01.04.2017 to	31.03.18 Audited
l			On-Audited	31.12.2017 Un-Audited	UnAudited	31.12.2018	31.12.2017	Audited
l	$\vdash$			Onradiod	Othitaditod	01.12.2010		
ŀ	1	(a). Net sales / Revenue from						
l		operations	3,956	3,626	7,968	11,923	9,421	17,240
l		(b). Other income	NIL 0.050	NIL	NIL 7 000	NIL	NIL	NIL
l	١,	Total Income (1(a) + 1(b))	3,956	3,626	7,968	11,923	9,421	17,240
l	2.	Expenditure a. Increase/Decrease						
l		in stock in trade	2,541	2,247	5,457	7,998	4,576	10.014
l		and work in progress	2,041	2,241	0,407	1,550	4,070	10,014
l		b. Consumption of raw						
l		materials	NIL	NIL	NIL	NIL	NIL	NIL
l		c. Commission	NIL	500	NIL	NIL	1000	2,000
l		d. Employee benefit expenses	495	90	990	1,485	990	1,410
l		e. Depreciation and Amortisation						
l		expenditure	33	68	66	99	203	132
ı		f. Fees and professional charges	28	9	309	337	86	121
l		g. Printing and stationery	37	NIL	39	76	61	61
ı		h. Travelling and conveyance	NIL	NIL	NIL	NIL	NIL	NIL
1		i. Rent	75	45	150	225	135	180
1		j. Other Expenditure	210	449	483	693	958	1,463
l		k. Total	3,418	3,408	7,494	10,912	8,009	15,381
l		(Any item exceeding						
l		10% of the total expenditure						
l	١,	to be shown separtely)						
ı	3.	Profit from Operation before						
ı		Interest and	538	218	473	1,011	1,412	1,859
l	4.	Exceptional item (1-2) Profit from Ordinary	336	210	473	1,011	1,412	1,009
ı	1	activities before						
ı		finance costs and						
l		Exceptional items (3+4)	538	218	473	1,011	1,412	1,859
l	5.	Finance Costs	0	0	0	0	0	0
l	6.	Profit from Ordinary	_			•		
l		activities after						
l		Finance Costs but before						
l		Exception items (5-6)	538	218	473	1,011	1,412	1,859
l	8.	Exception items	NIL	NIL	NIL	NIL	NIL	NIL
┨	9.	Profit (+)/ Loss (-) from						
l		ordinary Activities						
l		before tax (7+8)	538	218	473	1,011	1,412	1,859
l	10.	· ·	NIL	NIL	NIL	NIL	NIL	NIL
l	11.	1 ' ' ' '						
1		from ordinary activities						
l	I.,	after tax (9-10)	538	218	473	1,011	1,412	1,859
1	12.		NIII	, KIII	NIII	NIII NIII	NIII	KIII
	12	expense Rs. ) Net Profit(+) / Loss (-) for the	NIL	NIL	NIL	NIL	NIL	NIL
	13.	period (11-12)	538	218	473	1,011	1,412	1,859
	14.		NIL	NIL	NIL	NIL	NIL	NIL
1		Total comprehensive						
1	1	income (13+14)	538	218	473	1,011	1,412	1,859
1	16.	Paid up equity share capital						
l		(Face value of R. 10/- each )	30000	30000	30000	30000	30000	30000
l	17.	Reserves excluding revaluation						
1		reserves as per balance sheet of						
		previous accounting year	NIL	NIL	NIL	NIL	NIL	NIL
	18.		_					_
1		a) Basic and diluted EPS before	0.18	0.07	0.16	0.34	0.47	0.62
1		Extra ordinary items for the						
1		period, for the year to date and						
1		for the previous year (not to be						
1		annualised) b) Basic and diluted EPS after	0.18	0.07	0.16	0.34	0.47	0.62
		extraordinary items for the period	0.10	0.07	0.16	0.34	0.47	0.62
		for the year to date and for						
		previous year						
1		(not to be annualised)						
١	<u> </u>	<u> </u>	<u> </u>		<u> </u>	l .		

- 1. The above financial results ("the statement") for the quarter ended September, 30, 2018 were reviewed by Audit Committee and there after approved by the Board of directors at its meeting held on 29th January 2019. The Statutory Auditors have carried out a Limited Review of the above financial results for the quarter ended December ,30, 2018.
- 2. The statement has been prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015, as amended by the Companies (Indian Accounting Standards) Rules 2016.
- 3. The figures for the previous period have been reclassified regrouped wherever necessary.

### STATEMENT OF ASSETS AND LIABILITIES FOR THE PERIOD ENDED 31.12.2018

Statement of Assets and Liabilities	As at 31.12.2018 (UnAudited)	As at 31.03.2018 (Audited)	
ASSETS			
Non-current assets			
(a) Property, plant and equipment	5,372,647	5,353,906	
(b) Intangible Assets	NIL	NIL	
(c) Financial Assets			
(i) Loans	1,000,000	1,033,000	
(d) Deferred Tax Asset (net)	289,734	291,966	
Sub Total - Non Current Assets	6,662,381	6,678,872	
Current Assets			
(a) Inventories	20,887,211	24,301,591	
(b) Financial Assets			
(i) Trade Receivables	12,235,878	4,691,312	
(ii) Cash & Cash Equivalents	2,739,927	1,837,875	
(iii) Loans	3,614,970	8,135,750	
(c) Other Current Assets	400,049	565,176	
Sub Total - Current Assets	39,878,036	39,531,704	
	46,540,417	46,210,576	
EQUITY AND LIABILITIES		a. Equity	
Share Capital	30,000,000	30,000,000	
b. Other Equity	10,395,399	9,405,501	
Sub Total - Shareholders' Funds	40,395,399	39,405,501	
Non-current liabilities			
(a) Financial Liabilities			
(i) Borrowings	NIL	NIL	
Sub Total - Non-Current Liabilities	NIL	NIL	
Current Liabilities			
(a)Financial Liabilities			
(i)Trade payables	5,015,917	2,739,679	
(b) Other current liabilities	423,679	3,592,185	
(c) Provisions	705,422	473,211	
Sub Total - Current Liabilities	6,145,018	6,805,075	
TOTAL - EQUITY AND LIABILITIES	46,540,417	46,210,576	

- 1 The above result, as reviewed by the audit committee were taken on record and approved by the board of directors at the meeting held on 29.01.2019.
- 2 The above results have been subject to limited review by the statutory auditors
- 3 The company is operating only one segment, hence segment wise details is not applicable
- 4 This Invester complaint received nil, disposed nil, previous pending nil
- 5 The figures for previous period have been regrouped / reclassified whereever necessary

On behalf of board

T. Ashok Rai Place: Chennai Managing Directo Date: 29.01.2019 (DIN: 00575471